



குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கல்வி பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான தகவல்கள்

பாடசாலையின் பெயர்
Name of school

பங்குபற்றும் வகுப்பு(கள்)
Participating Year/s

ஒரு வாரத்திற்கான பாடங்களின் எண்ணிக்கை
Number of lessons per week

பாடசாலைத் தொடர்பு நபர்
School contact person

தொடர்புத் தொலைபேசி இலக்கம்
Contact telephone number

அன்புடைய பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு

இந்த ஆண்டு, மேலே சொல்லப்பட்டுள்ள ஆண்டுகளுக்கான வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் கட்டாயப் பாடமான 'ஆளுமை வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிக் கல்வி' (Personal Development, Health and Physical Education (PDHPE)) -யில் ஈடுபாடு கொள்வார்கள்.

எமது பாடசாலையின் - PDHPE திட்டத்தில் கட்டாயப் பாடமான 'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி' உள்ளடங்கும். 'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி'-யில் போதிக்கப்படும் சில பாடங்கள் உணர்வுபூர்வமான சில விடயங்களைப் பற்றியதாகும். மாணவ-மாணவியரது வயதிற்கேற்ற முறையில் பாடசாலை இந்தப் பாடங்களைப் போதிக்கும்.

'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி'-யில் போதிக்கப்படும் இந்தக் குறிப்பிட்ட உள்ளடக்கங்கள் அடுத்த பக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி'-யைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு 'கல்வித் திணைக்களத்தின் PDHPE வலைத்தலத்தில் உள்ள [Child protection and respectful relationships education](#) ('குழந்தைப் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான உறவுமுறைகள் கல்வி') எனும் பகுதிக்குச் செல்லுங்கள்.

இந்தப் 'பருவத்தில் ஒரு வாரத்திற்குப் போதிக்கப்படும் 'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி' பாடங்களின் எண்ணிக்கை மேலே சொல்லப்பட்டுள்ளது.

உங்களுக்கு மேலதிகத் தகவல்கள் தேவைப்பட்டால், மேலே சொல்லப்பட்டுள்ள இலக்கத்தில் பாடசாலைத் தொடர்பு நபருடன் தொடர்புகொள்ளுங்கள்.

'தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை'

பாடசாலையுடன் தொடர்புகொள்வதில் உங்களுக்கு உதவ மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், 13 14 50 -இல் 'தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை'-யுடன் தொடர்புகொண்டு உங்கள் மொழியில் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவை என்று கேளுங்கள். தொலைபேசி இயக்குனர் பாடசாலையை அழைத்து, உரையாடலில் உங்களுக்கு உதவ மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரை இணைப்பிற்குக் கொண்டுவருவார். இந்த சேவைக்காக உங்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படமாட்டாது.

உங்கள் உண்மையுள்ள

பாடசாலை அதிபர் (Principal)

'குழந்தைப் பாதுகாப்பு குறித்த கல்வி'யில் போதிக்கப்படும் பாடங்களில் உள்ளடங்குவன:

The content which will be covered in child protection education includes:

(Staff to tick the relevant boxes below for Stage 2 content.)

உரிமைகள் மற்றும் பொறுப்புகள்

Rights and responsibilities

தொடர்புறவுகளில் உள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகள்

Rights and responsibilities in relationships

வெவ்வேறு சூழ்நிலைகளில் ஏற்படும் உணர்ச்சிகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகள்

Emotions and warning signs in different situations

தொடர்புறவுகளில் காண்பிக்கப்படும் அதிகாரம்

Power in relationships

ஆண் பாலர் மற்றும் பெண் பாலரது உடல் அங்கங்கள் மற்றும் அவர்களது 'பூப்படைவு' (puberty) மாற்றங்கள்

Male and female body parts and puberty related changes

நேர்முகமான தொடர்புறவுகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிப்பதற்கான ஆதரவுதவி சேவைகள்

Positive relationships and support networks to manage change

பாலினப் படிவார்ப்புகள் (stereotypes) மற்றும் எதிர்பார்ப்புகள்

Gender stereotypes and expectations

துஷ்ப்பிரயோகத்தின் வகைகள்

Types of abuse

தொல்லைப்படுத்தும் நடத்தை மற்றும் இதற்கான உதவி நாடுவதற்கான யுக்திகள்

Bullying behaviour and strategies to ask for help

பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கேற்ப நடந்துகொள்ளல்

Recognising and responding to safe and unsafe situations

பாதுகாப்பான நிலையில் இருக்கவும் மற்றும் அதற்காக உதவி நாடுவதற்குமான யுக்திகள்

Strategies to stay safe and ask for help

மதிப்பளிக்கும் விதத்தில் மற்றவர்களுடன் தொடர்பாடல் கொள்ளல் மற்றும் ஒத்துழைத்தல்

Communicating and cooperating with others in a respectful way

அறிவார்ந்த மற்றும் பாதுகாப்பான முடிவுகளை மேற்கொள்ளல்

Making informed and safe decisions